மாலை நேரக் கல்லூரி வகுப்புகள்.

250—(* வினா எண். 8648) திரு செ. செம்மலை: மாண்புமிகு கல்வி மற்றும் சட்டத்துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) மாலை நேரக் கல்லூரி வகுப்பு நேரத்தை மாற்றியமைக்க வேண்டி கோரிக்கை ஏதேனும் வந்துள்ளதா?

(ஆ) ஆம் எனில், அது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை யாது?

மாண்புமிகு திரு. சி. பொன்னையன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, (அ) இல்லை.

(ஆ) இக்கேள்விக்கு இடமில்லை.

திரு. செ. செம்மலை: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, அலுவலகங்களிலும், அரசுத் துறைகளிலும் பணி புரிபவர்களுக்கு தங்களுடைய கல்வித் தகுதியை உயர்த்திக் கொள்வதற்கு வசதியாகத்தான் இந்த மாலை நேரக் கல்லூரிகள் எல்லாம் ஆரம்பிக்கப்பட்டன. முன்பெல்லாம் அலுவலகங்களின் பணி நேரம் மாலை 5 மணியோடு முடிவடைந்ததால் 5½ அல்லது 6 மணிக்குக் கல்லூரிகளுக்குச் செல்ல அவர்களுக்கு வசதியாக இருந்தது. இப்போது வாரத்திற்கு இரண்டு நாள் விடுமுறையோடு மாலை நேரப்பணிநேரம் 5½ வரை என்று ஆகிவிட்டதால், உரிய நேரத்திலே கல்லூரிகளுக்குச் செல்ல முடிவதில்லை. எனவே இவைகளைக் கருத்தில் கொண்டு, கோரிக்கை வரவில்லை என்று சொன்னாலும் 1மணி நேரம் தாண்டி அந்த வகுப்புகளை ஆரம்பிப்பதற்கு அமைச்சர் அவர்கள் ஏற்பாடு செய்வார்களா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. சி. பொன்னையன்: பேரவைத் தலைவர் அவர்களே, தற்போது மாலை 3 மணிக்குப் பிறகு ஆரம்பிக்கும் நிலை இருக்கிறது. வேண்டுமானால் தற்போது மாலை நேர வகுப்புகளில் படிப்பவர்களுடைய கருத்தையும் அறிந்து அவர்களுடைய வசதிக்கு ஏற்ப அது குறித்து என்ன செய்யலாம் என்று அரசு பரிசீலிக்கும்.

உசிலம்பட்டியில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம்

251—(*வினா எண். 9503) திரு. பி.கே.எம். முத்துராமலிங்கம்: மாண்புமிகு கல்வி மற்றும் சட்டத்துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) உசிலம்பட்டியில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் (District Munsiff Court) ஏற்படுத்த அரசு ஏதும் திட்டமிட்டுள்ளதா?

(ஆ) ஆம் எனில், எப்போது நிறைவேற்றப்பட உள்ளது?

மாண்புமிகு திரு. சி. பொன்னையன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, (அ) தற்போதைக்கு இல்லை.

(ஆ) இக்கேள்விக்கு இடமில்லை.